

7. பிஎஸ்பிடிஏ 12 - மாத தகவல்தொடர்பு

பொருள்: உங்கள் பிஎஸ்பிடிஏ ஸ்மால்/டிஜிட்டல் கணக்கில் கேஷ்யசி ஏற்பு நிலையில் விதிமீறல்

அன்புள்ள வாடிக்கையாளரே,

எச்டிஎஃப்ஸி வங்கியில் உங்கள் பிரைமரி திறன் நிலையில் நீங்கள் வைத்திருக்கும் ஸ்மால்/டிஜிட்டல் கணக்கு பற்றி சில விஷயங்களை தங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறோம்.

ஜனவரி 27, 2011 தேதியிட்ட ஆர்பிஐ சுற்றறிக்கை எண் DBOD. AML.No. 77/14.01.001/2010-11 அடிப்படையில் வங்கியில் உங்கள் கணக்கு பகுதியான ஆவணங்களுடன்/கேஷ்யசி ஆவணங்கள் இல்லாமலே தொடங்கப்பட்டுள்ளது.

வங்கி உடனான உங்கள் உறவை நிர்வகிக்கும் சுற்றறிக்கையின் வழிகாட்டுதல்களின்படி, நீங்கள் கணக்கு தொடங்கிய 12 மாதங்களுக்குள் வங்கியால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய கேஷ்யசி ஆவணங்களின் பட்டியலை (ஐடி ஆதாரம், முகவரி சான்று மற்றும் புகைப்படம்) சமர்ப்பிக்க வேண்டும்.

எச்டிஎஃப்ஸி வங்கிக்கு, கேஷ்யசி ஆவணங்களின் எந்த ஒரு ஏற்றுக் கொள்ளக்கூடிய பட்டியலும் பகுதி அளவிலோ அல்லது வேறு எந்த அளவிலோ சமர்ப்பிக்கப்படவில்லை, எனவே, உங்கள் பிஎஸ்பிடிஏ ஸ்மால்/டிஜிட்டல் கணக்கில் மேற்கொண்டு எந்த பரிவர்த்தனைகளும் அனுமதிக்கப்படாது.

கேஷ்யசி தேவைகளைப் பூர்த்தி செய்யவும் மற்றும் உங்கள் தற்போதைய பிஎஸ்பிடிஏ ஸ்மால்/டிஜிட்டல் கணக்கை வழக்கமான சேமிப்புக் கணக்காக மாற்றவும் உங்கள் கிளை மேலாளரை தொடர்பு கொள்ளுமாறு நீங்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

மேலும் ஏதேனும் விளக்கங்கள் தேவைப்பட்டால், உங்கள் கிளை மேலாளரை தயவுசெய்து தொடர்பு கொள்ளுங்கள்.

எல்லா நேரங்களிலும் எங்களின் சிறப்பான சேவைக்கு உங்களுக்கு உறுதியளிக்கிறோம்.

நல்வாழ்த்துக்கள்
எச்டிஎஃப்ஸி பேங்க்

குறிப்பு: இது கம்ப்யூட்டர் உருவாக்கிய கடிதம் என்பதால் கையெழுத்து தேவைப்படுவதில்லை.